

"பல்சாக் பிகப் பெரியவர்களுள் முதன்மையானவர்; பிகச் சிறந்தவர்களுள் பிக உயர்ந்தவர். இவருடைய நூல்கள் அனைத்தும் ஒரே நூல்தான்; ஓளிலோம் உயிரோட்டபூர்ண ஆழமான நூல். இந்நூலில் நமது இன்னைய மனிதநாகரிகம், இரக்கமற்ற நிலத்தோடு கலந்து தோன்றும் பயங்கரக்காட்சியில் நடைகிடைக்கி, எழுந்து இங்கும் அங்கும் ஒடிப் பதைப்பதைத்து நிற்பதைக் காண்கிறோம்" என்று கூறுவார் விக்டோர் உட்கோ.

* * *



9

காட்டாற்று வெள்ளாம்:

**அலெக்சாந்தர் துப்மா
(Alexandre Dumas) 1802–1870**

நெப்போலியன் படையிள் துணைத்தளபதி ஒருவரின் மகனாக 1802இல் பிறந்தார் அலெக்சாந்தர் துப்மா. அதிகமாகக் கல்வி கற்க வாய்ப்பில்லை. கையெழுத்து அழகாக மனிமனியாய் இருக்கும். வக்கீல் குமாஸ்தாவாகக் காப்பி எழுது பணியில் வழிக்கொல்கூடியது தொடர்பிலே தொடர்பு கொண்டிருக்கிறார். தம் இருபதாவது வயதில் ஒரு சிபாரிக்க கூடித்துடன் பாரிக்கரு வந்து அங்கு ஒரு பிரடிவிடம் குமாஸ்தாவாகப் பணியில் சேர்ந்தார்; தானே கயமாகக் கல்வி பயின்று அறிவை வார்த்துக்கொண்டார்; வாலாறு இவராக் கவந்தது. சிறு கவிஞர்கள், சில கலாட்டா நாடகங்கள் என்று எழுதி எழுத்துலகில் பிரேவெசித்தார்.

1829இல் இவர் வாய்ப்பில் ஒரு திருப்புமுனை வந்தது. இவருடைய மூன்றாம் தெஹான்றியும் அவருது அரசாவையும் (Henri III et sa cour) எனும் நாடகம் ஆரம்கேறியது. அரசு குடும்பத்தினரும், ஸீமான்களும் காணாத்த இந்நாடகம் மிகப்பெரிய வெற்றி கண்டது. புளையியல் நாடகத்தின் தந்தை என்று பொதுவாக விக்டோர் உட்கோவைக் குறிபிடுவது வழக்கம். ஆணால் அவருடைய எர்ணானி நாடகத்துக்கு ஒரு வருடம் முன்னாகவே அரங்கேறி மாபெரு வெற்றி கண்ட துய்யாவின் மேற்குறிப்பிட்ட நாடகத்தில் புதுப்பு உத்திகளும் பூர்சிக் காட்சிகளும் பல்லப் பல. இவற்றையெல்லாம் சேர்த்துக்கொண்டுதான் புளையியல் நாடகம் தன் கொள்கைகளை வகுத்துக்கொண்டது. துய்யாவுக்கு முன்பாகச் சோக நாடகங்கள், பெரும்பாலும் கிரேக்க மற்றும் லத்தீன் புராண சரித்திர சம்பவங்களையே ஆதாராகக் கொண்டிருந்தன. ஃபிரான்ஸ் நாட்டின் வரலாற்றிலும் நாடகத்துக்கு ஏற்ற கருப்பொருள்கள் எத்தனை கிடைக்கின்றன என்பதை எடுத்துக்கூடியவை துய்யா. இவர் தொடர்ந்து எழுதிய பல நாடகங்களுள் குறிப்பிடத்தக்கவை அந்தோணி (Antony) கீன் (Keän). வா தூர் த நேல் (La Tour de Nesle) ஆகியவை. இறுதியாகக் குறிப்பிட்ட இந்நாடகம் 800 நாள்கள் இடைவிடாது மேடையேறியது. இந்நாடகத்தின் கதைச்சுருக்கம் இல்லாத்தியாயத்தின் இறுதியில் தரப்பட்டிருக்கிறது.)

நாடகத்துறையில் தம் பெயரை நிலைநாட்டிய துய்மா நாவல் துறையிலும் முத்தினரை பதிக்க விழைந்தார்; பணம், பதவி, வீரம் ஆகியவற்றில் உயர்ந்த சரித்திரப்பாத்திரங்களின் தீச்செயல்கள், அவர்தம் தியாகம், வீரம், துரோகம், காதல், காமம், சயங்கம் ஆகியவற்றுடன் தம் கற்பளையையும் கலந்து நாடகமேமடைக்குரிய திமர்த்திருப்பங்கள், திகில் நிறைந்த சல்பென்ஸ் மிகுந்த நாவல்களை எழுதினார். ஏற்றதாழ 80 நாவல்கள் (300 தொகுதிகள்) படைத்தார் துய்மா. இவை நாள்கூகளிலும், வாராட்சுகளிலும் தொடர்க்கையாக வெளிவர்த்தன. ஒவ்வொர் அந்தியாயத்தின்

முடிவையும், "இதன் தொடர்க்கியை எப்போது படிப்போம்" என்று வாசகர்களின் ஆவலைத் தூண்டும்வண்ணம் அனமைப்பதில் வல்லவர் துய்யா. இவர் தொடர்களை வாங்கிப் படிப்பதற்கு மனிக்கணக்கில் க்கு வரிசையில் காத்திருப்பா இவர் ரசிகர்கள்! தொடர்கள் கண்ட வெற்றியால் பத்திரிகைகள், இவரிடம் கந்த வாங்கிப் போத தவமிருக்கும்! வரிக்கு வரி வார் த்தக்கு வார் த்தக்கு வார் த்தக்கு என்ற கணக்கில் செல்வம் பெற்றுக் கொள்கிறார் துய்யா.

அகர உழைப்பில் ஒம்சல் ஒழிலின்றி எழுதித்தள்ளினார் துய்மா; இவில்வெழுத்துப்பணிக்குப் பிறகு (Vingt ans après) 1845. இவர்தம் நாவல்களில் பின்வருவதன் உலகப்படிக் பெற்றிவை.

1. முன்று வீரர்கள் (Les Trois Mousquetaires) 1844.
2. இருபுது ஆண்டுகளுக்குப் பிறகு (Vingt ans après) 1845.
3. சீமான் கிறில்தோ (Le Comte de Monte-Cristo) 1845.
4. சிவப்பு மாளிகைக்குதினர் வீரன் (Le Chevalier de Maison - Rouge) 1846.
5. இராணுசினின் அட்டிகை (Le Collier de la Reine) 1849.
6. கறுப்பு மலர் (La Tulipe Noire) 1850.

இவை பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுச் சாகாவரம் பெற்றுத் திகழ்ப்பவை. இவ்வெற்றி கண்டு, ஒரு புகையிலைநிறுவனம், துய்யாவின் அனுமதி பெற்று, தான் தயாரிக்கும் கருட்டுகளுக்கு மோந்தே கிறில்தோ எனப் பெயரிட்டுத் தன் வியாபாத்தினைப் பெருக்கிக்கொண்டது.

வரலாற்று அடிப்படை நாவல் என்று இவர் எழுதியவற்றுள் வரலாற்று உண்மை கொருட்சம்தான். சில பாத்திரங்கள், சில தீர்ச் செயல்கள், சில உணர்ச்சியிலு குழ்நிலைகள் மட்டுமே அவற்றுள் காணப்படும். இவற்றோடு தம் கற்பளையையில் உருவான பாத்திரங்களையும்

சேர்த்து மோதவிடுவார் தும்பா. இவருடைய கதாநாயகர்கள் மிகுந்த பலசாலிகள், தீர்ம் மிக்கவர்கள், பயம் அறியாதவர்கள், செயற்கரிய செய்யும் ஆற்றல் பெற்றவர்கள், பழப்போர் மனத்தை விட்டகவாலம் நிர்ந்தராமாக நின்றுவிடுபவர்கள். (இதைப் படிக்கும்போது நமக்கு அமர்க்கல்லிடம் அவர் எப்படிலில் உருவான வந்தியத்தேவன், சிவகாமி போன்ற பாத்திரங்களும் நினைவுக்கு வரும்.)

துய்மா கூறுவார்: “வரலாறு எனக்கு ஒர் ஆணியைப் போலத்தான்; என் கற்பண்ணில் பின்னிய தோணங்களை அதில் மாட்டித் தொங்க-விட்டு ஆடவிடுவேன்”.

எளிய குடும்பத்திலிருந்து, கல்விப் பட்டங்கள் இல்லாமல் இலக்கியத்துக்கு வந்த துய்மா அளவுற்று பெயர், புகழை அடைந்ததார். செல்லவும் வந்து கொட்டியது. துய்மா இயற்கையாக ஒரு சுகம்பிரியமிடி. இவருக்குப் பிறகுத்தவை பணம், புகழ் பக்டு, பாடோபம், நல்ல உணவு, நாடகம், பெண்கள் ஒருவும். இவரிடம் மயங்கித் தங்களையே இவரிடம் பறிகொடுத்த பெண்கள் பலப்பலர். அனைத்தையும் கவுன்றது ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று வாழ்ந்த துய்மா பெரிய செலவாளி.

தம் கற்பனையில் தலை மயங்கி தாம் படைத்த பாத்திரிங்களைப் போலவே பெருவாய்வு வழிந்தவர் துப்பா இவர் சொந்த வாய்ப்பிலியும், தீர்ச்செயல்களுக்கும் ஏற்றவிரக்கங்களுக்கும் பஞ்சாலில்வர. நல்ல உட்க்கட்டும் (1832இல் காலாநோம்கள்டு உயிர் பிழைத்தார்!) மனத்தின்மையும் உடைய இவர் "Garde Nationale" எனும் ஒரு காவல்பிரிவினை உண்டாக்கி அதற்குத் தலைமையேற்று, கையில் துப்பாக்கியேந்தி அராஜக்கும்பல்களை அடக்கும் பணியில் ஈடுபட்டார்.

Duel எனப்படும் 'ஒண்டிக்காக ஒண்டி' சண்டை முறையில் சவார் விட்டுத் தம்மை அழற்றித்தவர்கள் இருவருடன் துப்பா மோதியிருக்கிறார். நாட்டில் குதியரசு ஏற்படுத்தவேண்டி நேரடிப் போராட்டத்தில் களமிற்கியமைவது துப்பா; எதிரிகள் தம்மை வளர்த்துப் பிடிக்க வந்தபோது சாமர்த்தியாகத்

“தும்பா இனிய இயல்பினர்; சீர்விரு சீமான், எதற்கும் கவலைப்பாது மனத்தின்மை கொண்டவர். இவரது கற்பனைத் திறன் அளவில் முழுயாதது. மிகவும் தாராளமனங்கொண்ட இவர் ஏற்ற இருக்கங்கள் பலகண்டு நிறுத்தக்குறுக்கும் கற்பனைகளுக்கும் இடையே ஒன்றிறக் கலந்து வாழும்தாவா.”

அலெக்ஷாந்த் துப்யாவின் ஸம்நாரும் ஓர் எழுத்தாளர். தந்தை பாதியில் விட்டுக்கொண்ற சிலவற்றை முடித்ததோடு, தாமே சில நாவல்களும் நாடகங்களும் எழுதியவர் இப்பெய்ந்தர்.

1870இல் இந்த தமிழ்வளின் உடல் அவன் பிறந்த கிராமமாகிய வில்லே கொத்தேரீயில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அவருடைய இருநாறாவது பிறந்தானளென்பதை, Jacques Chirac ஜானாதி பதியாக இருந்தபோது 2002ஆம் ஆண்டு இவருடைய சவுப்பெட்டி தோண்டு எடுக்கப்பட்டு, நீலவிர வெல்லெட்டுணி போத்தப்பட்டு நன்கு விரர்கள். Athos, Porthos, Aramis, D'Artagnan என்று இவர் பணத்து விரர்களது வேடத்தைத் தாம் அனிந்துகொண்டு இருப்பதும் நாந்து வா, பார்ஸில் இருக்கும் Pantheon எனும் இடத்திற்குக் கொண்டுவேப்பட்டு அங்கு மறுஅடக்கம் செய்யப்பட்டது, வொல்தூர், விக்கோர் உகியோரின் சமாதிக்கு அருகில். இந்திக்குச் சி தொலைக்காட்சியில் நாடு முழுவும் கானம் வள்ளனம் காட்டப்பட்டது! இவருடைய மேந்தே கிரிஸ்தோ கோட்டை புதுமிக்கப்பட்டு, கர்ணாலப் பயணிகள் கண்டு செல்லும் விதமாகப் பாரமிகக்கப்பட்டுவருகிறது.

அலெக்ஷாந்தர் தும்பாவின் கதைகள் நூற்றுக்கும் அதிகமான மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. 200க்கும் அதிகமான சினிமாப் படங்களாக அவை வெளியிட்டுள்ளன.

விரும்பும் நடைகாண்ட இவருடைய நாவல்கள், உலகெங்கும் எத்தனை எத்தனை தலைமுறையினரை இன்றும் கூட உணவையும் உறக்கத்தையும் மறந்து மனம் வலித்து ஒன்றிப்போகச்

தப்பி வெளிநாடு சென்றவர்; தாமே சொந்தமாக வார, நாளிதழ்களைத் தொட்டுக் கிண்டு நடத்தியவர். தேர்தலில் நின்று தோற்ற அனுபவமும் இவர்க்கு உண்டு! தாமே அம்பாதித்துக் குவித்து பண்தில் துய்யா தமக்கெளன் ஒரு கோட்டை (மாளிகை அன்று) கட்டுக்கொண்டார்; இதுவும் நடக்கப் பணியாகத் தோன்றுகிறதல்லவா? அத்கோட்டாட்டக்கு மேந்தே கிறிஸ்தோ எனப் பெயரிட்டார். அதன் நிறப்புவிழாவிற்கு 600க்கும் மேற்பட்ட விருந்தினர்களை அழைத்து மாபெருவிற்குந்திருத்துப் பகுட்டுடன் விழா நடத்தினார்; தமக்கெளன் சொந்தமாக ஒரு நாடக அரங்கமும் கட்டிக் கொண்டார்; ஆனால் என்னணாமல் செலவு செய்ய ஊதாரித் தனத்தினால், கட்டுக்கட்டங்காமல் செலவு செய்து சேர்த்த செல்வத்தையெல்லாம் இயந்தார்; கடனாளியானார். இரண்டே ஆண்டுகளுக்குர் கட்டிய கோடை, ஏன் யை விற்க வேண்டிய நிலை வந்தது. கலங்கவில்லை. மீண்டும் செல்வத்தைச் சம்பாதித்தார்; ஆனால் எல்லாவற்றையும் மீண்டும் இராண்டாவது தடவையாக இருந்தார். இறக்கும்போது கடனாளியாகவே இயந்தார் என்பது வருந்தத்தக்கது.

இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, ரஷ்யா, ஆஸ்டிரியா, இங்கிலாந்து, அல்ஜீரியா, அப்ரிக்கக் கடலோரா நாடுகள், நெப்போலியன் பிறந்த கோர்சிகா, அவன் சிரைவிருந்த எல்பாதீவ் என்ப பல நாடு இடங்களையும் சுற்றியவர் துய்யா. இவருக்கு லமாத்தீன், விக்டோர் உம்கோ, முப்சே, வின்டு, ஷத்தோபியர் ஆகியோர் உற்ற நண்பாக்கள். ஆங்கில மழுத்தாளர் சிக்கன்ஸ் (Dickens) இவரை 1847இல் பாஸில் வந்து சந்தித்துப் போனார்.

மிசைலே (Michellet) எனும் சமகால வரலாற்றாசிரியர் இவரைப்பற்றிப் பின்வருமாறு கூறினார்:

“நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளர் மட்டுமல்ல. நீங்கள் (பஞ்ச பூதங்களைப் போல) இயற்கையின் ஒரு மாபெரும் சக்தி”.

மகாகவி விக்தோர் உய்கோ இவரைப்பற்றி கூறியது வருமாறு:

செய்தும் ஆற்றல் பெற்றவை என்பதே இவருடைய அழியாப் புகழுக்குச் சான்று.

9.1. லா தூர் த னேல் La Tour de Nesle

ஜூந்து அங்கம், ஒன்பது அரங்க அமைப்புக்கொண்ட இந்நடாகம், அரங்கேறியது 1832இல் ஃபிரான்ஸ் நாட்டு வளார்டில் இராணுச்சர்க்கார் தின் (Marguerite) காலம் 1314. இவர் பத்தாம்பூரிய மன்னரின் மனைவி. இவர் அந்தப்பார்த்த வீலைகள் மிகவும் பிரசித்தம்.

கடைசிக் குருக்கம்

தூர் த நேல் என்பது பாரிஸில் சென் நதிக்கரையோர் அமைந்த ஒரு கோட்டை. ஒர் இரகசிய இனப் பிராவு கேளிக்கைக்காக ஃபிலிப் எனும் இளவின் அழைக்கப்பட்டுப் பாஸ் வருகிறான்; ஒர் உணவு விடுதியில் புய்ரிதா (Buridan) என்ற நடுத்தர வயது மிரனைச் சந்திக்கிறான். அவனும் இனப்பிராவு கேளிக்கைக்கு அழைக்கப்பட்டு வந்திருக்கிறான். ஃபிலிப் தன்னுடைய சகோதரன் கொத்தியேவை (இருவரும் இரட்டையர்கள்) அவ்விடுதிக்கு வாவழுமத்து இம்ரம்ம் பற்றிக் கேட்கிறான். கொத்தியே பாரிஸ்வாசி; பெரிய இடத்துத் தொடர்பு உள்ளவன்; இராணி யாக்கித்தின் அழ்தாங்கல் காலனலும் கட்ட. சமீபகாலமாக தூர் த நேல் கோட்டையுகில், சென் நதிக்கரையோர் எதோ மாற்ம் நடப்பெடும் அடிக்காலி இளவினர்களின் பினாங்கள் நதியில் கண்ணடைக்கப்படுவதையும் கூறி, இருவரும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று கொத்தியே ஏச்சிக்கிறான்.

மறுநாள் காலை சீன் நதியில் ஃபிலிப்பின் பினம் மிதக்கிறது. புயிரிதா தப்பிவிடுகிறான். அக்கோட்டையில் இருக்கிய பணிபுரியும் அந்தாங்கக் காவலன் புயிரிதானின் பகுபூ நாள் பணத்தோழன். அவன் உதவியிடன் புயிரிதா உயர்துபி இருவில் நதியில் ருதித்து பின்மூத்து விடுகிறான். அழகிய இளவீரர்களைத் தம் காமக்கிளியாட்டங்களுக்கு அழைத்து, முத்தந்தின் அப்பக்களைக் கொண்று பினங்க்கா நதியில் தூக்கியெயியர் செய்யும் மூன்று பெண்களும், முகமுடி அனினிதிருந்த

போதிலும் அவர்கள் இராணி மர்கரித்தும் அவனுடைய கோதரிகளும் என்பதை புமிரிதா புரிந்துகொள்கிறான்.

புமிரிதா அரண்மனைக்கு வந்து இராணி மர்கரித்தைச் சந்திக்கிறான். அவனை உயிருடன் கண்டதில் இராணியினாக அதிர்ச்சி. அன்று இறந்தவன் இராணியிலுடைய காதலன் கொத்தியேவின் உடன்பிறந்தவன் என்பதை இராணியிடம் கூறித் தனக்கு முதல்யந்திரி பதனி அளிக்காவிட்டால், கொத்தியேவிடம் அவன்சோதாதானைக் கொஞ்சறது அவன்தான் என்ற உண்மையின் ஆதாரங்கள் சேர்பிக்கப்படும் என்று மிர்டுக்கிறான் புமிரிதா. அவனை உடனே சிறையிலடைக்க செய்து விட்டு, மர்கரித் விரைந்து தன் காதலன் கொத்தியேவைக் கண்டு அவனுடன் சல்லாபித்து அவனுக்கு வந்த கடித ஆதாரங்களை அவன் அறிந்து கொஞ்சம் முன்பாகவே அங்கிருந்து நிருஷிக் கொண்டுவந்து விடுகிறான்.

இராணி மர்கரித் புமிரிதானாச் சிறையில் வந்து பார்த்து, ஆதாரங்களைப் புரிந்துக்கொண்டு வந்துவிட்ட தன் சாகசத்தைக் கூறிக் கொக்கரிக்கிறான். அப்போது புமிரிதா வேறு ஓர் அதிர்ச்சியான உண்மையைக் கூறுகிறான் : தன் உண்மைப் பெயர் விலையான்னே என்பதையும், மர்கரித்தின் திருமணத்துக்கு முன்பே தானும் அவனும் காதலித்தாதையும், அவன் காப்பமானதையும், அவனுடைய தந்தை அதை விரும்பாததினால் அவனாக கொண்டு விடும்படி மர்கரித் தொன்னதையும், தான் அப்வாரே செய்தபின் அவன் தன்னை விரட்டிய துரோகச் செயலையும் நினைவுபடுத்துகிறான் ; மர்கரித்தின் இப்பழைய பின்னனை பற்றிய தகவல்கள் அனைத்தும் துறபோது அவன்களைவராகிய மன்னாடிடம் சென்றதை, தான் ஏற்பாடு செய்துவிட்டே அங்கு வந்திருப்பதையும் சொல்கிறான். வேறு வழியின்றி மர்கரித் அவனை மந்திரியாக நியமிக்கச் சம்மதிக்கிறான். ஒரே நிபந்தனை, பழைய கடித ஆதாரங்கள் அனைத்தையும் அவனிடம் அவன் கொண்டுவந்து தந்துவிட வேண்டும் என்பது.

புமிரிதா போடும் எதிர் நிபந்தனை, மர்கரித்தின் காதலன் கொத்தியேவை நாடு கடத்திவிடவேண்டும் என்பது. மர்கரித் ஒப்புக் கொள்ளவே, புமிரிதா கடத்தங்களை இரவு கோட்டையில் கொண்டு வந்து கொடுப்பதாகச் சொல்லிச் செல்கிறான்.

தான் சென்றால் கொலை செய்யப்படலாம் எனச் சந்தேகித்து கொத்தியேவை இராணி மர்கரித் அழைத்ததாகச் சொல்லி தூர் த நேல் கோட்டைக்கு அனுப்புகிறான் புமிரிதா; பிறகு மர்கரித்தையும், கொத்தியேவையும் கையும் களவுமாகப் பிழக்க அரசு காவலர்களை அனுப்புவிக்கிறான். அப்போது மர்கரித்தின் நெடுநாள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு காவலரி (புமிரிதானை முன்பு தப்பவிட்ட அவனுடைய பழைய நண்பன்) ஓர் இரகசியத்தைச் சொல்கிறான்; திருமணத்துக்கு முன் மர்கரித்துக்கு இரட்டைக் குழந்தை பிறந்ததாகவும், அவன் அக்குழந்தைகளை எடுத்துச்சென்று கொஞ்சு விடும்படி தனக்குக் கட்டளையிட்டபோதும் தான் குழந்தைகளைக் கொல்லாமல், அவற்றின் இட்க்கையில் ஒரு கத்திகீலன் மாத்திரம் அடையாளப்படுத்தி விட்டு - விட்டதாகவும், அக்குழந்தைகள் இப்போது வாலிபாக்ளாகி எங்கேயோ வளர்வதாகவும் கூறுகிறான். இரட்டையான ஃபிலிப் - கொத்தியே - இவர்கள் கைகளில் கத்தியின் கீறல் வடிவைத் தான் கண்டது புமிரிதானுக்குத் தீமர் என்று நினைவுக்கு வருகிறது அவனுக்குப் பேரிடி ! இரட்டையாளில் உயிரோடுக்கும் கொத்தியே தனக்கும் மர்கரித்துக்கும் பிறந்த மகன் ! இவனைக் காப்பாற்ற வேண்டும் என்று தூர் த நேல் கோட்டைக்கு விணைந்து வருகிறான் புமிரிதா. அதற்குள் கொத்தியே கொலை செய்யப்படுவிடுகிறான் ! படுகொலைச்சதி அம்பலமானதால் அரசு காவலர்கள் மர்கரித்தைக் கைதுசெய்கிறார்கள், அவனோடு புமிரிதானையும் சேர்த்துத்தான் !
